

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

திருப்பலி முன்னுரை

தந்தையின் நாமத்தை மகிமைப்படுத்த, பாவ உலகில் வாழ்ந்த மக்களை விடுவிக்க, கொடூரமான சிலுவைச் சாவுக்கு கையளித்த தேவ மைந்தனின் இறையன்பை சுவைக்க அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருப்பலிக்கு கனிவுடன் வரவேற்கிறோம்.

இவ்வுலகையே படைத்த இறைமைந்தன் தன்னையே தாழ்த்தி, மனுஷரு கொண்டு இம்மண்ணிலே வலம் வந்த மேன்மைமிக்க விழாதான் இன்று நாம் சிறப்பிக்கும் குருத்து ஞாயிறு. ஒலிவக் கிளைகளை கையில் ஏந்திக் கொண்டு, ஓசான்னா! ஓசான்னா!! என்று முழங்கிய மனித கூட்டத்தினிடையே மன்னவன் பவனி வந்தார். இன்று புகழ்ந்து பாடும் கூட்டம், நாளை வசைபாடி வதைக்கும் என்பதை அறிந்திருந்தும், இயேசு அம்முகஸ்துதியை புன்முறுவலோடு ஏற்கிறார். ஸ்துதியை மட்டுமா? துன்ப, துயரம் நிறைந்த சிலுவைச் சாவையும் இனிதே ஏற்றுக்கொள்கிறார். இறைப்பாதையில் பயணிக்க விரும்பும் நாம் துன்பத்தையும், தாழ்ச்சியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இன்முகத்தோடு.

“வறுமையில் நேர்மையும்,

வளமையில் தாழ்மையும்

மனிதனை இறைவனோடு இணைக்கும்.”

இன்றைய முதல் வாசகத்தில், “ஆண்டவராகிய தலைவர் துணை நிற்கிறார்; நான் அவமானம் அடையேன்; இழிநிலையை நான் அடைவதில்லை.” என்று ஆழமான விசுவாசத்திற்கு சான்று பகர்கிறார் எசாயா இறைவாக்கினர். துன்ப நேரங்களில் நாம் துணை தேடி தவிக்கிறோம். ஆறுதல் தேடி அலைகிறோம். இறைக்கரங்கள் நம்மை அணைத்துக் கொண்டிருப்பதை உணர மறுக்கிறோம்.

“அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவிங்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.”

என்று நட்பின் பெருமையை கூறுகிறார் வள்ளுவர். இதன் பொருள் யாதெனில், துன்பத்திலிருந்து தடுத்து, துன்பம் வந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பு என்பதாகும்.

“துன்பத்தில் நண்பன் துணை நிற்கலாம்; தோல்வியில் தோழன் தோள் கொடுக்கிறார்; ஆனால் இறைவனோ துக்கத்திலும் தோல்வியிலும் நம்மையே தாங்கிக்கொள்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு பாஸ்கா விழாவில் தன்னையே பலியாக கொடுக்க முன்வருகிறார். இன்று துதிப்பவர்கள் நாளை

தூஷிப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும், அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார்.

தேன் தடவிய வார்த்தைகளை முகத்தின் கண் பேசிவிட்டு, தேளின் கொடுக்காய் முதுகின் பின் வசை கொட்டுகிறோம். அப்போதெல்லாம் நாமும் ஓசான்னா பாடி இயேசுவை சிலுவையில் அறைந்த மனிதர்களாகவே வாழ்கிறோம். நல் திட்டங்களை வசதி படைத்தவனுக்கும், கடுஞ்சட்டங்களை பாமரனுக்கும், பாட்டாளிக்கும் அமைத்துவிட்டு, பொதுவுடைமை பேசுவது தண்ணீரில் இட்ட கோலம் போன்றது தான். இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளும், நசுக்குதல்களும் இயேசுவை மீண்டும், மீண்டும் வதைக்கவே செய்கின்றன. எனவே தூய்மையான உள்ளத்தைப் பெற்று, துன்ப, துயரத்தை அற்று, இன்பத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ள இறைவனின் அருள் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. தாவீதின் அரசரே!

உமது இறையாட்சியை இம்மண்ணில் உருவாக்க நீர் அழைத்த எம் திருச்சபைத் தலைவர்கள், துறவற குழுமங்கள் செய்து வரும் பணிகளை ஆசீர்வதியும். உமது பாதையில் எங்களை வழிநடத்த தேவையான உடல் நலம், ஆன்மீக பலம் தந்து காத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தம்மையே தாழ்த்தி மேன்மையடைந்தவரே எம் இறைவா!

நாங்களும் உம்மைப் போல எங்களைத் தாழ்த்தி, உம்மால் ஆசீர்வதிக்கப்படவும், தாழ்நிலையில் உள்ளவர்களோடு இணைந்து அன்புறவை வளர்க்கவும், வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நேரிய பாதையில் நடை போட அழைப்பவரே எம் இறைவா!

இப்புனித வாரத்தில் உமது பாடுகளையும், மீட்பையும் தியானித்து, முழுமையான செப, தவ செயல்களில் ஈடுபட்டு, புனிதமாக அனுசரிக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நற்செயல்களின் நாயகனே எம் இறைவா!

எமது நாட்டினை வழி நடத்தும் தலைவர்கள் மக்களை பிரித்தாளும் போக்கை கைவிட்டு, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லாருக்கும் பயன்படும் திட்டங்களை செயல்படுத்திட வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!

எம் பகுதியில் தேவையான மழை பொழிந்து விவசாயம் சிறக்கவும், குடும்பங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்து இருக்கவும், படிக்கும் மாணவர்கள் குறிப்பாக அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு, திருமண, குழந்தைச் செல்வத்திற்காகக் காத்திருப்போர் உமதருளால் பெற்றுக் கொள்ளவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com

